



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 31]

CHENNAI, WEDNESDAY, AUGUST 2, 2023
Aadi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part III—Section 2

Statutory Notifications and Orders issued by
Heads of Departments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

பெருநகர சென்னை மாநகராட்சி

Pages.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற சாதாரண நேரடித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மறைமுகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல். 90-98

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

பெருநகர சென்னை மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற சாதாரண நேரடித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மறைமுகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல்

(ம.து.ந.க.எண். அ/1/442/2023)

No. SRO C-12/2023.

பிப்ரவரி 2022-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடித் தேர்தல்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் பெயர் பட்டியல்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 விதி 74-ன்படி, கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

வார்டு எண்	உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் திரு/திருமதி/செல்வி
1.	மு. சிவக்குமார்
2.	ச. கோமதி சந்தோஷ்குமார்
3.	போ. தமிழரசன்
4.	இர. ஜெயராமன்
5.	கே.பி. சொக்கலிங்கம்
6.	ம. சாமுவேல் திரவியம்
7.	கே. கார்த்திக்
8.	வி. ராஜகுமாரி
9.	உமா சரவணன்
10.	தி.மு. தனியரசு
11.	க. சரண்யா
12.	வீ. கவி கணேசன்
13.	ரா. சுசீலா
14.	ச. பானுமதி
15.	ச. நந்தினி
16.	ஆ. இராஜேந்திரன்
17.	ர. ஜெய்சங்கர்
18.	மு. ஸ்ரீதரன்
19.	க. காசிநாதன்
20.	ஆ.வ. ஆறுமுகம்
21.	ஆர்.ஜி. ராஜேஷ் சேகர்
22.	அ. தீர்த்தி
23.	ப. ராஜன்
24.	ஏ. சேட்டு
25.	சு. நந்தகோபால்
26.	ஜெ. ஆஸ்னா மெறிஷியா
27.	அ. சந்திரன்
28.	சு. கனிமொழி
29.	தி. கார்த்திகேயன்

வார்டு எண்	உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் திரு/திருமதி/செல்வி
30.	கோ. துரைசாமி
31.	பா. சங்கீதா
32.	ஏ. ஏழுமலை
33.	மோ. குணசுந்தரி
34.	க. ஷர்மிளா காந்தி
35.	சு. ஜீவன்
36.	எ.ஆர்.ஆர். மலைச்சாமி
37.	ஜெ. டில்லிபாபு
38.	உ. கணேசன் (எ) நேதாஜி உ கணேசன்
39.	க. தேவி (எ) தேவி கதிரேசன்
40.	நா. குமாரி
41.	பா. விமலா
42.	மோ. ரேணுகா
43.	ந. பவித்ரா
44.	சர்பஜெயா தாஸ்
45.	கோ. கோபிநாத்
46.	சி. ஆனந்தி
47.	ஏ. மணிமேகலை
48.	வி. விஜயலக்ஷ்மி (எ) விஜயலக்ஷ்மி விஜயகுமார்
49.	தா. இளங்கோ (எ) தா. இளைய அருணா
50.	ரா. சுரேஷ்குமார்
51.	நிரஞ்ஜனா ஜெகதீசன்
52.	சு. கீதா
53.	பா. வேளாங்கண்ணி
54.	ப. ஸ்ரீராமுலு
55.	ல. நவீன்
56.	வெ. பரிமளம்
57.	ராஜேஷ் ஜெயின்
58.	ஸ்ரீ. இராஜேஸ்வரி
59.	க. சரஸ்வதி
60.	இசட். ஆசாத்
61.	பாத்திமா அஹமத்
62.	ரா. ஜெகதீசன்
63.	சிவ ராஜசேகரன்
64.	எ. நாகராஜன்
65.	கு. சாரதா
66.	யோக பிரியா
67.	எம். தாலுத் பீ
68.	பி. அமுதா
69.	ரா. சரிதா
70.	சி. ஸ்ரீதனி

வார்டு எண்	உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் திரு/திருமதி/செல்வி
71.	புனிதவதி (எ) புனிதவதி எத்திராஜன்
72.	மு. சரவணன்
73.	திரு. அம்பேத்வளவன் என்கிற ச. குமாரசாமி
74.	ஆர். பிரியா
75.	எல். ரமணி
76.	எஸ். தமிழ்செல்வி
77.	சுமதி
78.	சொ. வேலு
79.	மோ. பானுபிரியா
80.	பி.கே. மூர்த்தி
81.	டாக்டர் கோ. சாந்தகுமாரி
82.	வி. இரமேஷ் (எ) நீலகண்டன்
83.	நா. உஷா
84.	ஜே. ஜான்
85.	க. பொற்கொடி
86.	ம. கமல்
87.	டாக்டர். அ.பு. பூர்ணிமா
88.	க.வி. நாகவள்ளி
89.	எம்.ஈ. சேகர்
90.	டி.எஸ்.பி. இராஜகோபால்
91.	ஆ. மாலினி
92.	வே. திலகர்
93.	ச. உமா
94.	கூ.பீ.ஜெயின்
95.	சுதா தீனதயாளன்
96.	எஸ். தனலட்சுமி
97.	லதா என்கிற லதாவாசு
98.	ஆ. பிரியதர்ஷினி
99.	பரிதி இளங்கருதி
100.	வசந்தி பரமசிவம்
101.	மெட்டில்டா கோவிந்தராஜ்
102.	கே. ராணி
103.	ஜெ. புஷ்பலதா
104.	டி.வி. செம்மொழி
105.	ந. அதியமான்
106.	ந. இராமலிங்கம்
107.	தி. கிரண் ஷர்மிலி
108.	எல். சுந்தர்ராஜன்
109.	இ. சுகன்யா
110.	நே. சிற்றரசு
111.	மு.ஆ. நந்தினி

வார்டு எண்	உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் திரு/திருமதி/செல்வி
112.	எலிசபெத் அகஸ்டின்
113.	பிரேமா சுரேஸ்
114.	எஸ். மதன்மோகன்
115.	வெ. ஈஸ்வரி வெங்கடேசன்
116.	ஏ.ஆர்.பி.எம். காமராஜ் (எ) தனசேகரன்
117.	பொ. திருமலை
118.	யு. மல்லிகா
119.	வே. கமலா செழியன்
120.	ரா. மங்கை
121.	கி. மதிவாணன்
122.	வா.ஷீபா
123.	மோ. சரஸ்வதி
124.	கி. விமலா
125.	அ. ரேவதி
126.	அமிர்தா வர்ஷினி
127.	பொ. லோகு
128.	ஆர். ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா
129.	மு. ரவிசங்கர் (எ) இராசா
130.	சு. பாஸ்கர்
131.	ம. கோமதி
132.	பா. கார்த்திகா
133.	கே. ஏழுமலை
134.	உமா ஆனந்தன்
135.	சாந்தி (எ) யாழினி
136.	து. நிலவரசி
137.	க. தனசேகரன்
138.	கே. கண்ணன்
139.	ப. சுப்பிரமணி
140.	எம். ஸ்ரீதரன்
141.	ராஜா அன்பழகன்
142.	எம். கிருஷ்ணமூர்த்தி
143.	வே. ராஜன்
144.	ஏ. ஸ்டாலின்
145.	த. சத்தியநாதன்
146.	ஆலப்பாக்கம் கு. சண்முகம்
147.	மா. ரமணி மாதவன்
148.	வி. வி. கிரிதரன்
149.	செல்வி ரமேஷ்
150.	க. ஹேமலதா
151.	ச. சங்கர் கணேஷ்
152.	ச. பாரதி

வார்டு எண்	உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் திரு/திருமதி/செல்வி
153.	சாந்தி ராமலிங்கம்
154.	வ. செல்வக்குமார்
155.	க. ராஜு
156.	ஜெ. செல்வேந்திரன்
157.	பா. உஷாராணி
158.	கோ.க. பாரதி
159.	எஸ். அமுத பிரியா
160.	பி.எம். பிருந்தா ஸ்ரீ
161.	எஸ். ரேணுகா
162.	அ. சாலமோன்
163.	ஜெ. பூங்கொடி
164.	ஜே. தேவி
165.	நாஞ்சில் வி ஈஸ்வர பிரசாத்
166.	என். சந்திரன்
167.	சி. தூர்கா தேவி
168.	தா. மோகன்குமார்
169.	மு. மகேஷ்குமார்
170.	கே.ஆர். கதிர்முருகன்
171.	ரா.கீதா
172.	ரா. துரைராஜ்
173.	து. சுபாஷினி
174.	ம. ராதிகா
175.	மு. மகேஸ்வரி முருகவேல்
176.	வே. ஆனந்தம்
177.	பெ. மணிமாறன்
178.	எஸ். பாஸ்கரன்
179.	ஜெ. கயல்விழி
180.	க. விசாலாட்சி
181.	த. விஸ்வநாதன்
182.	கே.பி.கே. சதீஷ்குமார்
183.	டாக்டர் தமிழரசி சோமு
184.	எஸ்.வி. ரவிச்சந்திரன்
185.	தி. சர்மிளாதேவி
186.	ஜெ. மணிகண்டன்
187.	ஜெ. ஜெர்லி தாமஸ்
188.	செ. சமீனா
189.	வ. பாபு
190.	ப. சிவப்பிரகாசம்
191.	ஜெ.எல். லட்சுமி
192.	எ. மதியழகன்
193.	டி.சி. கோவிந்தசாமி

வார்டு எண்	உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் திரு/திருமதி/செல்வி
194.	க. விமலா கர்ணா
195.	க. ஏகாம்பரம்
196.	க. அஸ்வினி
197.	ச. மேனகா
198.	நா. சுந்தரம்
199.	க. சங்கர்
200.	அ. முருகேசன்

சென்னை-600 003,
2023 ஜூலை 27.

ஜெ. இராதாகிருஷ்ணன்,
மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும்
கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்.

மேயர்/துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல்கள்

தேர்தல் நடைபெற்ற நாள் 04-03-2022

(ம.து.ந.க.எண். அ/1/442/2023)

No. SRO C-13/2023.

மார்ச் 2022-ல் நடைபெற்ற மறைமுகத் தேர்தல்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு மேயர்/மதிப்பிற்குரிய துணை மேயர், நியமனக்குழு/நிலைக்குழு உறுப்பினர்கள், வார்டுக்குழு/நிலைக்குழுத் தலைவர்கள் பெயர் பட்டியல்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 விதி 126(2)-ன்படி, கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

வ. எண்	மாநகராட்சியின் பெயர்	மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் (திரு/திருமதி/செல்வி)
1.	பெருநகர சென்னை மாநகராட்சி	ஆர். பிரியா

வ.எண்	மாநகராட்சியின் பெயர்	துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் (திரு/திருமதி/செல்வி)
1.	பெருநகர சென்னை மாநகராட்சி	மு. மகேஷ்குமார்

வார்டு குழு தலைவர்கள்

தேர்தல் நடைபெற்ற நாள் 30-03-2022

வ. எண்	மண்டல தலைவர்கள் குழு	மண்டலக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் (திரு/திருமதி/செல்வி)
1.	வார்டு குழுத் தலைவர் -1	தி.மு. தனியரசு
2.	வார்டு குழுத் தலைவர் -2	ஆ.வ. ஆறுமுகம்
3.	வார்டு குழுத் தலைவர் -3	சு. நந்தகோபால்
4.	வார்டு குழுத் தலைவர் -4	உ. கணேசன் (எ) நேதாஜி உ. கணேசன்
5.	வார்டு குழுத் தலைவர் -5	ப. ஸ்ரீராமலு
6.	வார்டு குழுத் தலைவர் -6	ரா. சரிதா
7.	வார்டு குழுத் தலைவர் -7	பி.கே. மூர்த்தி
8.	வார்டு குழுத் தலைவர் -8	கூ.பீ. ஜெயின்
9.	வார்டு குழுத் தலைவர் -9	எஸ். மதன்மோகன்
10.	வார்டு குழுத் தலைவர் -10	எம். கிருஷ்ணமூர்த்தி
11.	வார்டு குழுத் தலைவர் -11	வே. ராஜன்

வ. எண்	மண்டல தலைவர்கள் குழு	மண்டலக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் (திரு/திருமதி/செல்வி)
12.	வார்டு குழுத் தலைவர் -12	என். சந்திரன்
13.	வார்டு குழுத் தலைவர் -13	ரா. துரைராஜ்
14.	வார்டு குழுத் தலைவர் -14	எஸ்.வி. ரவிச்சந்திரன்
15.	வார்டு குழுத் தலைவர் -15	எ. மதியழகன்

நியமனக்குழு உறுப்பினர்கள்
தேர்தல் நடைபெற்ற நாள் 31-03-2022

வ.எண்	மாநகராட்சியின் பெயர்	நியமனக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் (திரு/திருமதி/செல்வி)
1.	சென்னை மாநகராட்சி	ராஜா அன்பழகன் சொ. வேலு

நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் தேர்தல்கள்
உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற நாள் 30-03-2022
தலைவர் தேர்தல் நடைபெற்ற நாள் 31-03-2022

வ. எண்	நிலைக்குழுவின் பெயர்	குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் (திரு/திருமதி/செல்வி)	வார்டு எண்
(1)	(2)	(3)	(4)
பெருநகர சென்னை மாநகராட்சி			
1)	கணக்குக் குழு	க. தனசேகரன்	தலைவர் 137
		ச. பாரதி	உறுப்பினர் 152
		கு. சாரதா	உறுப்பினர் 65
		சி. ஆனந்தி	உறுப்பினர் 46
		ஆ. மாலினி	உறுப்பினர் 91
		சாந்தி (எ) யாழினி	உறுப்பினர் 135
		வி. ராஜகுமாரி	உறுப்பினர் 8
		பா. விமலா	உறுப்பினர் 41
		தி. கிரண் ஷர்மிலி	உறுப்பினர் 107
		எஸ். தனலட்சுமி	உறுப்பினர் 96
		ஜே. தேவி	உறுப்பினர் 164
		எல். சுந்தர்ராஜன்	உறுப்பினர் 108
		பரிதி இளங்கருதி	உறுப்பினர் 99
		வ. பாபு	உறுப்பினர் 189
		அ. தீர்த்தி	உறுப்பினர் 22
2)	பொது சுகாதார குழு	டாக்டர். கோ. சாந்தகுமாரி	தலைவர் 81
		டாக்டர். அ.பு. பூர்ணிமா	உறுப்பினர் 87
		அ.சாலமோன்	உறுப்பினர் 162
		எல். ரமணி	உறுப்பினர் 75
		சு. பாஸ்கர்	உறுப்பினர் 130
		ந. அதியமான்	உறுப்பினர் 105

		மு. சிவக்குமார்	உறுப்பினர்	1
		ஆலப்பாக்கம் கு. சண்முகம்	உறுப்பினர்	146
		டாக்டர் தமிழரசி சோமு	உறுப்பினர்	183
		சி. ஸ்ரீதனி	உறுப்பினர்	70
		மோ. ரேணுகா	உறுப்பினர்	42
		க. விமலா கர்ணா	உறுப்பினர்	194
		செல்வி ரமேஷ்	உறுப்பினர்	149
		மோ. குணசுந்தரி	உறுப்பினர்	33
		புனிதவதி (எ) புனிதவதி எத்திராஜன்	உறுப்பினர்	71
3)	கல்விக் குழு	த. விஸ்வநாதன்	தலைவர்	181
		ச. நந்தினி	உறுப்பினர்	15
		க.வி. நாகவள்ளி	உறுப்பினர்	88
		பி. அமுதா	உறுப்பினர்	68
		ஆர். ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா	உறுப்பினர்	128
		மா. ரமணி மாதவன்	உறுப்பினர்	147
		ஆ. பிரியதர்ஷினி	உறுப்பினர்	98
		பாத்திமா அஹமத்	உறுப்பினர்	61
		து. நிலவரசி	உறுப்பினர்	136
		கி. மதிவாணன்	உறுப்பினர்	121
		ஏ. ஏழுமலை	உறுப்பினர்	32
		எ.ஆர்.ஆர். மலைச்சாமி	உறுப்பினர்	36
		ப. சுப்பிரமணி	உறுப்பினர்	139
		ரா. ஜெகதீசன்	உறுப்பினர்	62
		வெ. பரிமளம்	உறுப்பினர்	56
4)	வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு	சர்பஜெயா தாஸ்	தலைவர்	44
		மு.ஆ. நந்தினி	உறுப்பினர்	111
		பி.எம். பிருந்தா ஸ்ரீ	உறுப்பினர்	160
		உமா சரவணன்	உறுப்பினர்	9
		து. சுபாஷினி	உறுப்பினர்	173
		அ. ரேவதி	உறுப்பினர்	125
		க. ஹேமலதா	உறுப்பினர்	150
		சுதா தீனதயாளன்	உறுப்பினர்	95
		எம்.ஈ. சேகர்	உறுப்பினர்	89
		ஜெ. மணிகண்டன்	உறுப்பினர்	186
		திரு.கோ. துரைசாமி	உறுப்பினர்	30
		திரு.அம்பேத்வளவன் என்கிற ச. குமாரசாமி	உறுப்பினர்	73
		க. சங்கர்	உறுப்பினர்	199
		ரா. சுரேஷ்குமார்	உறுப்பினர்	50
		ல. நவீன்	உறுப்பினர்	55

5)	நகரமைப்பு குழு	தா. இளங்கோ (எ) தா. இளைய அருணா	தலைவர்	49
		க. பொற்கொடி	உறுப்பினர்	85
		க. ஏகாம்பரம்	உறுப்பினர்	195
		க. காசிநாதன்	உறுப்பினர்	19
		சு. ஜீவன்	உறுப்பினர்	35
		டி.வி. செம்மொழி	உறுப்பினர்	104
		மு. ரவிசங்கர் (எ) இராசா	உறுப்பினர்	129
		எஸ். பால்கரன்	உறுப்பினர்	178
		கே. ராணி	உறுப்பினர்	102
		ரா.கீதா	உறுப்பினர்	171
		ம. ராதிகா	உறுப்பினர்	174
		ஜெ. பூங்கொடி	உறுப்பினர்	163
		சு. கனிமொழி	உறுப்பினர்	28
		ஸ்ரீ. இராஜேஸ்வரி	உறுப்பினர்	58
		எம். தாலுத் பீ	உறுப்பினர்	67
6)	பணிகள் குழு	நே. சிற்றரசு	தலைவர்	110
		எஸ். தமிழ்செல்வி	உறுப்பினர்	76
		யோக பிரியா	உறுப்பினர்	66
		க. விசாலாட்சி	உறுப்பினர்	180
		ஜெ. ஆஸ்னா மெறிஷியா	உறுப்பினர்	26
		க. சரண்யா	உறுப்பினர்	11
		கே. ஏழுமலை	உறுப்பினர்	133
		கே. கண்ணன்	உறுப்பினர்	138
		ஜெ. செல்வேந்திரன்	உறுப்பினர்	156
		இசட். ஆசாத்	உறுப்பினர்	60
		ஜெ. டில்லிபாபு	உறுப்பினர்	37
		கோ. கோபிநாத்	உறுப்பினர்	45
		ஜெ. ஷேர்லி தாமஸ்	உறுப்பினர்	187
		சாந்தி ராமலிங்கம்	உறுப்பினர்	153
		சு. உமா	உறுப்பினர்	93

சென்னை-600 003,
2023 ஜூலை 27.

ஜெ. இராதாகிருஷ்ணன்,
மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும்
கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்.